

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

மண்முனை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானங்கள் மற்றும் செலவுகள் கணக்கு, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டு கொள்கைகள் மற்றும் ஏனைய விளக்கமளித்தல் தகவல்களின் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் 172(1) ஆம் உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 10(1) இன் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எமது பணப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் தரப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான மண்முனை பிரதேச சபையின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையாக மற்றும் நியாயமாக வெளிப்படுத்துகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் முனைப்பழியுள்ள அபிப்பிராயம் வெளிப்படுத்துகின்றேன்.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க என்னால் கணக்காய்வு செய்யப்பட்டது. இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் வகையில் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் போதியளவானவை மற்றும் பொருத்தமானவை என்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தலும் நியாயமாகச் சமர்ப்பித்தலும் மற்றும் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்ற நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு இயலுமான வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினைத் தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு, நிருவகிக்கின்ற தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் அற்றவை என்பதற்கான உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் அதன் பொருண்மையான தன்மையானது இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் அமுல்படுத்தப்படுகின்ற பொருளாதாரத் தீர்மானம் தொடர்பான ஏற்படுத்துகின்ற தாக்கத்தின் அடிப்படையில் தங்கியுள்ளது.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் ஆகிய காரணங்களினால் ஏற்படுவதினாலாகும்.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்தப்படுகின்ற கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத் தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்படுத்தல்கள் என்பன மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடங்கங்களுக்கா அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிட்சிப்பதற்காக கணக்காய்வு நோக்கெல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- உரிய எழுத்துமுல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிறுவனம் செயற்படுகின்றதா எனவும்,

- தனது அதிகாரங்கள், கடமைகள், மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தில் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1) (ஈ) (iii) பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் கடந்த வருடத்தை ஒத்திருந்தன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(i)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் கடந்த வருடத்தில் என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்கள
(அ) 2023 மற்றும் மீளாய்வாண்டில் விற்பனை செய்யப்பட்ட 15 வகையான 65 சொத்துக்களின் பெறுமதிகளின் அச்சொத்துக்களின் கிரயப் பெறுமதிகளிலிருந்து கழித்துக் காட்டப்பட்டிருக்கவில்லை.	பெறுமதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் காலதாமதத்தால் நிதிக்கூற்றில் உள்ளடக்கப்படவில்லை. எதிர்வரும் நிதியாண்டில் சீராக்கம் மேற்கொள்ளப்படும்.	அகற்றப்பட்ட சொத்துக்களின் பெறுமதி கணக்குகளில் கழித்துக் காட்டப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) 2023 மற்றும் மீளாய்வாண்டில் நன்கொடையாக கிடைக்கப்பெற்ற 260 புத்தகங்களின் பெறுமதி நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருக்கவில்லை.	குறித்த புத்தகங்களின் முறையான பதிவுகள் கணக்கறிக்கையில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	நன்கொடைப் பெறுமதி சொத்துக்களாக கணக்குகளில் காட்டப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(இ) மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளவாறு நுகர்வுப்பொருள் கூட்டுமொத்த இருப்பு ரூபா 474,649 நிதிக்கூற்றுக்களில் சொத்தாகக் காட்டப்பட்டிருக்கவில்லை.	களஞ்சிய பொருட்கள் முறையான பதிவுகளுடன் நிதிக்கூற்றுக்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது	நுகர்வுப் பொருள் இருப்புக்கள் சொத்துக்களாக கணக்குகளில் காட்டப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.6.2 கணக்காய்விற்காக எழுத்துமூலச் சான்றுகள் இல்லாமை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள ரூபா 68,642,923 ஆன 04 மீதிகளுடன் தொடர்புடைய நிலையான சொத்துப் பதிவேடு, உரிமையை உறுதிப்படுத்தும் பதிவேடுகள் மற்றும் முற்பணப் பதிவேடு கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	சில முழுமையின்மை மற்றும் காணி உறுதியின் உண்மைப் பிரதியின்மையாலும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வில்லை. அவற்றினை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.	சொத்துக்களின் ஆவணங்களை திரட்டி ஏடுகளில் பதிவதற்கான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைச் சந்தர்ப்பங்கள் கீழே தரப்படுகின்றன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மை	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
(அ) 1987 ஆம் அண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 24(1)	சபையின் நிர்வாக எல்லைக்குள் அமையப்பெற்றுள்ள 541 வீதிகள் சபையினால் அடையாளப்படுத்தப் பட்டுள்ள போதிலும், மீளாய்வாண்டு இறுதி வரை 462 வீதிகளை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை	வீதிகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.	சட்டத்தின் பிரகாரம், அடையாளப்படுத்தப்பட்ட வீதிகளை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நிதி ஒழுங்குவிதி 571(1), (2) & (3))	இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட ரூபா 435,462 ஆன காலங்கடந்த 20 எண்ணிக்கையான வைப்புக்களை உரிய நபர்களுக்கு திருப்பிச் செலுத்துவதற்கோ அல்லது வருமானமாக மாற்றுவதற்கோ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை	இந்த நிதியாண்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உரியவருக்கு மீளச் செலுத்துவதற்கோ அல்லது வருமானமாக மாற்றுவதற்கோ நடவடிக்கை எடுக்கப்படும்.	காலங்கடந்த வைப்புக்களை உரிய நபர்களுக்கு திருப்பிச் செலுத்துவதற்கோ அல்லது வருமானமாக மாற்றுவதற்கோ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 12,385,675 ஆக இருந்ததுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 10,155,483 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் என்பன தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் உள்ளவாறான மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் உள்ளவாறான மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரியும் வரியும்	4,400,000	3,829,000	2,760,360	2,056,137	4,600,000	4,932,597	3,945,100	987,497
வாடகை	10,974,800	10,230,736	10,286,122	1,368,360	12,150,000	12,955,301	11,531,555	1,423,746
உத்தரவுப் பத்திரக் கட்டணம்	2,885,860	2,470,750	2,470,750	--	1,770,000	2,205,005	2,205,005	--
ஏனைய வருமானம்	5,292,150	7,311,521	7,311,521	--	5,380,000	6,448,697	6,448,697	--
	<u>23,552,810</u>	<u>23,842,007</u>	<u>22,828,753</u>	<u>3,424,497</u>	<u>23,900,000</u>	<u>26,541,600</u>	<u>24,130,357</u>	<u>2,411,243</u>

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புகள்

சபையின் கருத்துரைகள்

சிபார்க்கள்

(அ) வீதவரி

சபையின் நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள 6711 ஆதனங்களுக்கு அறிவிடப்பட வேண்டிய வீதவரி ரூபா 2,056,137 தொகையினை அறிவிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த நிதியாண்டில் இவை வீதவரி அறிவிடப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவை வீதவரி அறிவிடப்பட நடவடிக்கை வேண்டும்.

நிலுவைகளை அறிவிட துரித எடுக்கப்பட

(ஆ) வாடகை

- (i) கடையறைகளை வாடகைக்கு நல்லுவைகளை அறிவிடுவதற்கு கடை வாடகை நல்லுவையினை வழங்கியமை தொடர்பில் 43 பொருத்தமான நடவடிக்கை அறிவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய ரூபா 693,237 கடந்த 04 வருட காலமாக அறிவிடுவதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ii) மீளாய்வாண்டின் இறுதி வரை கேள்வி மீதான பொதுச்சந்தை குத்தகை வழங்கலிருந்து பெறவேண்டிய ரூபா 675,125 அறிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு காலத்தில் ஏற்பட்ட இடர்பாடுகளினால் நல்லுவையான குத்தகைத் தொகைகளை இவ்வாண்டு சீர்செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- பெறவேண்டிய பொதுச்சந்தைக் குத்தகைத் தொகையினை அறிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- (இ) நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் முத்திரைத் தீர்வைகள்
- (i) மாகாண சபையின் பிரதம செயலாளரிடமிருந்தும் மற்றும் ஏனைய அதிகாரிகளிடமிருந்தும் 2024 திசம்பர் 31 இல் கிடைக்க வேண்டியிருந்த நீதிமன்ற தண்டம் மற்றும் முத்திரைக் கட்டணம் என்பன முறையே ரூபா 1,287,132 மற்றும் ரூபா 15,827,751 ஆகும்.
- இவை தொடர்பான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
- நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் முத்திரைத்தீர்வை நல்லுவைகளை அறிவிட துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- (ii) 2016 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண நிதியத்தினால் காத்தான்குடி நகர சபைக்கு தவறுதலாக செலுத்தப்பட்ட ரூபா 63,150 முத்திரைத் தீர்வையினை கோரிப் பெற்றுக் கொள்வதற்கு 08 வருட காலமாக சபையினால் எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை.
- உரிய முத்திரைத் தீர்வையினை கோரி பெற்றுக்கொள்வதற்கு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
- போதிய ஆதாரத்துடன் முத்திரைத் தீர்வையினை கோரி பெற்றுக் கொள்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

சிபார்சு

மீளாய்வாண்டில் நூலகங்களுக்கு நன்கொடையாகக் கிடைக்கப்பெற்ற 260 எண்ணிக்கையான புத்தகங்கள் நன்கொடைப் பதிவேட்டில் பதிவதற்கும் மற்றும் மீளாய்வாண்டு இறுதி வரை சபையின் நான்கு பொது நூலகங்களிலும் தொலைந்த 2,224 புத்தகங்களை மீளப்பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை சபையினால் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இவை தொடர்பான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்காலத்தில் சீர்செய்யப்படும்.

நன்கொடைப் புத்தகங்களை ஏடுகளில் பதிவதற்கும், தொலைந்த புத்தகங்களை மீளப்பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.2 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

சபையின் கருத்துரைகள்

சிபார்சுகள்

(அ) சபைக்குச் சொந்தமான 05 எண்ணிக்கையான வாகனங்கள் கடந்த 08 வருடங்களுக்கு மேலாக திருத்தி பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சபையினால் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

சபையின் நிதி நிலைமையினை பொறுத்து காரினை திருத்தம் செய்யவும், சிறிய உழவு இயந்திரத்தினை ஏலமிடவும் மற்றும் ஏனைய இழுவைப் பெட்டிகளை திருத்தம் செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வாகனங்களை திருத்தம் செய்ய அல்லது பயன்படுத்த முடியாதவற்றை ஏலத்தில் விடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) வேறு அமைச்சு மற்றும் திணைக்களங்களின் பெயரிலுள்ள 12 வாகனங்களின் உரிமையினை மாற்றுவதற்கும் மற்றும் அதன் பெறுமதிகளினை கணிப்பிட்டு கணக்கீடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

தற்பொழுது வாகன உரிமையினை சுவீகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வாகனங்களின் உரிமையினை சபையின் பெயருக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(இ) சபையின் நிதியினை பயன்படுத்தி 2018 ஆம் ஆண்டில் ரூபா 314,000 கொள்வனவு செய்யப்பட்டு சபையின் முன்னாள் செயலாளர் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட இழுவைப் பெட்டியினை சபையின் பெயருக்கு மாற்றிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

தற்பொழுது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

செயலாளரின் பெயரில் பதியப்பட்ட வாகனத்தின் உரிமையினை சபையின் பெயருக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.3 ஒப்பந்த நிருவாகத்திலுள்ள குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

சிபார்சு

நிதி ஆணைக்குழுவின் 2015 திசெம்பர் 30 ஆந் திகதிய 2016/01 ஆம் இலக்க சுற்றறிக்கையின் 1.2 ஆம் பந்தியின் பிரகாரம், மாகாண மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகள் வீதிகளை அமைக்கும் போது கிறவல் போடுதல் மற்றும் தற்காலிக பாதை அமைத்தல் போன்றவற்றை தவிர்த்து அதிக காலம் பயன்படுத்தக்கூடிய வகையில் கார்பட் இடுதல், தார் பூசுதல் அல்லது கொங்கிரீட் இடுதலை மேற்கொள்ள வேண்டுமெனக் கூறப்பட்டுள்ள போதிலும், மீளாய்வாண்டில் சபையினால் ரூபா 2,621,602 ஒப்பந்தப் பெறுமதியின் கீழ் 06 பாதைகளுக்கு கிறவலிடனானது இச்சுற்றறிக்கைக்கு முரணானவகையில் இடம்பெற்றிருந்தது.

சபையின் நிதி நிலைமைகளைக் கருத்திற்கொண்டு மணற்பாதைகளுக்கு கிறவலிடப்பட்டது. சபையின் நிதி நிலைமைகள் அதிகரிக்கும் போது இவ்வீதிகள் கார்பட் அல்லது கொங்கிரீட் வீதிகளாக புனரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சுற்றறிக்கையின் பிரகாரம், நீண்டகாலப் பாவனையுடைய பாதைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.4 ஏனைய அமைப்புக்களுக்கு விடுவிக்கப்பட்ட வளங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

சிபார்சு

சபையின் கட்டத்தின் கூரையில் சூரியபடல மின்சக்தி (Solar Power) நிறுவும் திட்டத்தை செயல்படுத்த ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. மேலும் சபைக்கு 6% தொடக்கம் 18% வரை வருமானம் கிடைக்கக்கூடியதாக இருந்தது. இத் திட்டத்தை சபைநிதியை பயன்படுத்தி செய்திருந்தால் சபையினால் முழு வருமானத்தையும் பெற்றிருக்கலாம். எனினும் சபை அந்த வாய்ப்பை இழந்து விட்டது என்பதனை கணக்காய்வில் அவதானிக்க முடிந்தது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

சபையின் பொது மக்களின் நலன் கருதியும் மற்றும் சட்ட திட்டங்களுக்கு இணங்க ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்.

3.5 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

சிபார்சு

மீளாய்வாண்டின் இறுதியில் 15 ஆளணி வெற்றிடங்கள் காணப்பட்டிருந்த போதிலும் அதனை நிரப்புவதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்படாமையினால் சபையின் நிதி, நிர்வாக நடவடிக்கைகள் பலவீனமான முறையில் காணப்பட்டிருந்தன.

இவ்வாண்டு ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

4.1 வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
வருடாந்த பாதிட்டின் பிரகாரம், சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த நடவடிக்கைகளுக்காக வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.	இந்த நிதியாண்டிற்கான செயல் நடவடிக்கைத் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. உருவாக்கப்பட்டுள்ளது.	பாதிட்டின் பிரகாரம், சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த நடவடிக்கைகளுக்காக வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4.2 உள்ளகக் கணக்காய்வு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
2019 சனவரி 12 ஆந் திகதிய முகாமைத்துவ கணக்காய்வு சுற்றறிக்கை இல. DMA/01-2019 இன் பந்தி 6 இன் பிரகாரம், மீளாய்வாண்டில் அங்கீகரிக்கப்பட்ட உள்ளகக் கணக்காய்வு திட்டத்தின் பிரகாரம், கொடுப்பனவுப் பற்றுச்சீட்டுகள் மாத்திரமே கணக்காய்வு செய்யப்பட்டிருந்ததோடு ஏனைய விடயங்கள் தொடர்பில் சபையில் உள்ளகக் கணக்காய்வு நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கவில்லை.	தற்பொழுது உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு தாபிக்கப்பட்டு உள்ளது. கணக்காய்வாளர் நியமிக்கப்பட்டு விடயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.	சுற்றறிக்கையின் பிரகாரம், சபையில் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் உள்ளகக் கணக்காய்வு நடவடிக்கைகள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4.3 சுற்றாடல் பிரச்சினை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
1988 இன் 56 ஆம் இலக்க, 2000 இன் 53 ஆம் இலக்க சட்டம் மற்றும் 2008 இன் 01 ஆம் இலக்க சட்டத்தினாலும் திருத்தப்பட்ட, 1980 இன் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டம் மற்றும் 2022 சனவரி 27 ஆந் திகதியிடப்பட்ட 2264/18 ஆம் இலக்கமும் கொண்ட விவேஷ்ட வர்த்தமானியின் “இ” பிரிவின் பிரகாரம், கீச்சான் பள்ளத்தில் அமைந்துள்ள விலங்குறு மனைக்கான சுற்றாடல் அனுமதிப்பத்திரம் சபையினால் பெறப்பட்டிருக்கவில்லை.	பௌதீக வளங்களிலுள்ள தாமதம் சீர்செய்யப்பட்டு இவ்வாண்டு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.	சட்டத்தின் பிரகாரம், சபையினால் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.